



# Noni Family Wellness Movement

## நோனி - மருந்து அல்ல

நோனி உலகப் புகழ் பெற்ற பழம். இதில் நம் உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் 150க்கும் அதிகமான நுண்ணூட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன. அவை சரியான விகிதத்தில், உடம்பு அப்படியே ஏற்றுக் கொள்ளும் விகிதத்தில் உள்ளன. டிவைன் நோனி என்பது நோனி பழச்சாறு. அதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குணங்கள் நிறைந்துள்ளன.

சிலர் இந்தியன் டிவைன் நோனியை மருந்து என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். டிவைன் நோனி மருந்து அல்ல. அது பழச்சாறு. ஒரு இணை உணவு. ஆரோக்கியமானவர்கள் ஆரோக்கியத் தோடு விளங்கவும், ஆரோக்கியம் குறைந்தவர்கள் மருந்தோடு இதனை உண்டு ஆரோக்கியம் பெறவும் இது வகை செய்கிறது. (Dr. Ralph Heinicke அவர்களின் Xeronine theory. படி நோனி ஆரோக்கியம் அற்ற செல்கள் ஆரோக்கியம் பெற உதவுகிறது.)

இந்தியன் டிவைன் நோனியை மருந்துக்கோ, உணவுக்கோ மாற்றாக உண்ணக் கூடாது. மருந்தோ, உணவோ உட்கொள்ளும் போது இணை உணவாக இந்தப் பழச் சாற்றினை அருந்தலாம்.

இதன் நச்சுத் தன்மை போக்கும் செயலால், இது மருந்தையும், உணவில் இருக்கும் நுண்ணூட்டச் சத்துக்களையும் உடம்பு, முழுவதுமாக ஏற்றுக் கொள்ளச் செய்கிறது. இதன் காரணமாக, உடல் நலம் குன்றியவர்கள் இந்தியன் டிவைன் நோனியை உட்கொண்டு, அதிகப் படியான பலன்களைப் பெற்றிருக்கின்றனர்.

இந்தத் தகவலை டிவைன் நோனியைப் பயன்படுத்துவோர் உட்பட, நோனி பேமிலி உறுப்பினர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

Drug & Magic Remedies சட்டப்படி, எந்த நோயையும் குணப்படுத்த முடியும் அல்லது தடுக்க முடியும் என்று சொல்வது குற்றமாகும்.

Drug & Magic Remedies சட்டத்தின் சில கூறுகளைப் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.